



## மாவீரர் நாளன்றான தமிழர் நினைவேந்தலானது சிங்கள- பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிரான அரணாகும்

**வோஷிங்டன் டி.சி.: நவம்பர் 27, 2021** - தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களை, சிங்கள-பௌத்த ஒடுக்குமுறையிலிருந்து தமிழரின் விடுதலைக்கான போராட்டத்திற்காகத் தமது உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூர்வதற்காக ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மாவீரர் நாள் (தமிழ்த் தேசிய நினைவேந்தல் நாள்) திகழ்கிறது. அண்மைக் காலத்தில், ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தல்களையும், அச்சுறுத்தல்களையும் தைரியமாக எதிர்கொண்டு, இலங்கை இராணுவத்தினால் இடித்தழிக்கப்பட்ட யுத்தக் கல்லறைகளின் இடிபாடுகளில் ஒன்றுதிரண்டு, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட சடங்குகளை மீளவும் அனுசரித்தனர். இருந்தபோதும், இலங்கை அரசானது, சட்ட மற்றும் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளின் மூலம் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்தும், தடுத்தும் வருவதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழர் நினைவேந்தல் நடவடிக்கைகள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

தமிழரின் நினைவுகளிற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அரசு தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவது, இலங்கையில் நிலவும் முரண்பாட்டின் உள்ளார்ந்த காரணங்களுடன் வெகுவாகப் பிணைந்துள்ளது. மாவீரர் நாள், மே 18 ஆம் திகதி அனுசரிக்கப்படும் தமிழர் இனப்படுகொலை நினைவு நாள் போன்ற நினைவேந்தல் நாட்களை அனுசரிப்பதும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அடிமட்ட நிலைப் போராட்டங்களும், தமிழ் மக்களிடையே நிலவும் பரந்துபட்ட தேசியவாத உணர்வுகளையும், சிங்கள-பௌத்த அரசொன்றைக் கட்டமைக்குந் திட்டத்துக்கான அவர்களின் எதிர்ப்பையும் பிரதிபலிக்கின்றன. இத்தகைய நினைவேந்தல் நாட்களை, குறிப்பாக மாவீரர் நாளை அனுசரிப்பதனுடாக வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படும் துணிச்சலான எதிர்ப்பானது, ஆழமான தமிழ்த் தேசியவாத உணர்வுகளையும், விடுதலைக்கான போராட்டத்தின் மீதான அனுதாபத்தையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாது, இன முரண்பாடு தீர்க்கப்பட்டுவிட்டது என்ற இலங்கையின் கூற்றுக்களையும்



## PEOPLE FOR EQUALITY AND RELIEF IN LANKA

1629 K Street, Suite 300 | Washington, D.C. 20006 | [pearlaction.org](http://pearlaction.org) | [contact@pearlaction.org](mailto:contact@pearlaction.org)

பொய்யாக்குகிறது. இலங்கைத் தீவில் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சர்வதேசமயப்படுத்தப்பட்ட பொறுப்புக்கூற்ற பொறிமுறை ஒன்றுக்காக, கிட்டத்தட்ட ஒருமனதாக விடுக்கப்படும் கோரிக்கையை இலங்கை எவ்வாறு பார்க்கிறதோ, அவ்வில்லையினூடாகவே தமிழர் நினைவேந்தல் நாட்களையும் பார்க்கிறது.

1848 ஆம் ஆண்டு (ஆங்கிலேயரிடமிருந்து) சுதந்திரம் பெற்றதிலிருந்து, சிங்கள-பௌத்த நெறிமுறைகளால் வரையறுக்கப்பட்ட நாடொன்றாக இலங்கையைக் கட்டியெழுப்பச் சிங்கள மக்கள் முயன்றுள்ளனர். இருந்தபோதும், தமிழ்த் தேசிய அடையாளத்தின் தொடர்ச்சியான வலிமையும், (ஆங்கிலேயரிடமிருந்து) சுதந்திரம் பெற்றதிலிருந்து, கண்ணியம், சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பவற்றுக்கான மனத்திட்பமும் இலங்கைக்கு ஒரு சவாலாக விளங்குகின்றன. எனவே, நினைவேந்தற் செயற்பாடுகளைத் தடுத்தல், தமிழ் அரசியல் வெளிப்பாடுகளைக் கொடுமான சட்டங்களைக் கொண்டு மட்டுப்படுத்துதல், சிங்களவர்கள் வாழும் தெற்கினூடாக வடக்கு மற்றும் கிழக்கிற்கான பொருளாதார அணுகுவழியைக் கட்டமைப்பதன் மூலம் தமிழரின் பொருளாதார வளர்ச்சியைக் குன்றச் செய்தல், நில அபகரிப்பு மற்றும் குடியேற்றங்களின் மூலம் உரிமை கோரப்படும் தமிழர் தாயகத்தைத் துண்டுபடுத்துதல் என்பவற்றினூடாகத் தமிழ்த் தேசிய அடையாளத்தைப் பலவீனப்படுத்த அரசு தொடந்து முனைகிறது. (ஆங்கிலேயரிடமிருந்து) சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமக்கான ஒரு நாடு மற்றும் சுயநிர்ணயம் என்பவற்றுக்கான தொடர்ச்சியான தமிழரின் உரிமைகோரல்களே, இலங்கை மிகவும் அஞ்சும் அச்சுறுத்தல்களாகும்.

பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முறைகேடான பொருளாதார நிர்வாகமும், இனவாத மற்றும் இனத்துவக் கொள்கைகளும், இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தீங்கு விளைவித்ததோடு மட்டுமல்லாது, சட்டவாட்சியை நீர்த்துப்போகச் செய்ததோடு, சர்வதேச ஒழுங்கிற்கு அடிப்படையிலேயே இணங்காத எதேச்சதிகாரப் போக்குகளிற்கும் வழிகோலியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், மாவீரர் நாள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்படும் நினைவேந்தற் செயற்பாடுகளானது, தமிழ்த் தேசிய அணிதிரட்டலும், ஆயுதப் போராட்டத்தின் மரபெச்சங்களும், இலங்கையின் இனப்படுகொலை நாடொன்றைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கெதிரான வலிமையான அரண்களாக உள்ளன என்பதை வலுவாக நினைவூட்டுகின்றன.